


ஸ  
திவ்யம்  
ஓம் முருகா



**செல்வசி சந்திதி முருகனி  
புகழ் மாலை**

ஓம் சரவணபவ



## சந்திதிக் கந்தன் சரிதை

ந. சுப்பிரமணியம்  
காப்பு

வெண்பா

சந்திதியிற் கந்தன் சரித்தீரத்தைப் பாடுவதற்குத்  
தன்னிகரில் ஸசன் தனிமகனே, - பன்னிருகை  
எம்பெருமான் அண்ணா, எழில்சித்தன் கேள்வியறை  
தும்பிமுகன் நீயே துணை.

விருத்தம்

இந்துமா ஆழி தன்னில் இலங்கிடும் இலங்கை மீது  
பந்தமில் முளிவர், தேவர் பாடியே பூசை செய்த  
சந்தர யாழ்ப்பா ணத்தின் தொண்டமா னாறு தன்னில்  
கந்தனும் உறைந்தான் மக்கள் கவலைகள் தோல்லை தீர்க்க. 1

புண்ணியன் ஒருவன் இங்குப் புரிந்தனன் பூசை, பின்னர்  
நண்ணருஞ் சமாதி கொண்டான் நற்பெருந் தொண்டையாற்றில்  
வின்னவர் தொழுது ஏத்தும் வேலனும் இத்தைக் கண்டு  
மண்ணிலே குதித்து வந்தான், மான்டர் மகிழ்ச்சி யெய்த. 2

ஆழனான் மக்க ளோடு ஆழிரு கரத்தன், அங்கு  
பாடினான் மக்க ளோடு பரவசம் யாருங் கொள்ளள  
ஓடினான் துள்ளித் துள்ளி ஓபிலா வேலி ளோடு  
கூடியே காட்சி தந்தான் குஞ்சரி வள்ளி யோடே. 3

பாவுடன் சமாதி கொண்டோன் பண்ணிய பூசை மண்ணில் பூவர் சொன்று தோன்றப் புன்னகை முகத்தி ணோடு பூவர் சின்கீழ் நின்று புரிந்தனன் புதுமை யெல்லாம் பாவமும் பிழையும் செய்யும் பாமரா தம்மைக் காக்க. 4

கடற்றொழில் புரியும் அன்பன் கதிர்காமப் பெயரி னானைக் கடம்பனும் அழைத்து ஆங்கு, கதைபல சாந்திப் பின்னர் படைத்தனன் கறியுஞ் சோறும் பச்சைஆல் இலைகள் மீது கொடுத்தனன் மயில்மேற் காட்சி குஞ்சரி வள்ளி யோடே. 5

காட்சியைக் கொடுத்த பின்னர் கடம்பனும் மறைந்த போது, காட்சியை என்னி யெண்ணிக் கதிர்காமன் கலங்கி யோங்கி, “மாட்சியை யுடைய மாலின் மருகனே வாவா!” என்று ஆட்சிலை யாக நின்று அழுதனன் அலறி னானே. 6

தாய்ப்பச தவற விட்டுத் தவித்திடும் கன்று போலத் தாயினைத் தவற விட்டுத் தவித்திடும் சேய்போல், பற்று நோயினால் வருந்தி வாடும் நோயினர் போல, அங்கு வாயினால் அலறி நிற்க வந்தனன் கதிர்வேற் கந்தன. 7

“எம்மைறீ பிரியா திங்கு இருந்திடு” வென்று வேண்ட; “இம்மையிற் பூசை செய்து என்கழல் அடைவீ” ரென்ன; “எம்மரும் வேலா பூசை இயற்றுதல் அறியேன், மேலும் உட்மிடம் ஒதும் மந்தரம் ஒன்றுமே தெரியேன்,” என்றான். 8

மதிச்சடை யுடையோன் மைந்தன், “வாய்க்கடி மெளன மாகக் கதிர்காமப் பூசை போலக் கவினுறங் செய்வீர்,” என்னக் கதிர்காமன் இறையை நோக்கிக் “கதிர்காமம் அறியேன்” என்னக் ‘கதிர்காமம் செல்வோம்’, என்று கந்தனும் உரைத்திட்டானே. 9

கதிர்காமத் தலமுங் கண்டு, கதிர்காமப் பூசை கண்டு, அதிர்வுடன் அங்கு நின்ற அன்பனைக் கந்தன் கூட்டிப் புதியதோர் வேலை யீந்தான் பூவர் சின்கீழ் வைத்துக் கதிர்காமன் பூசை செய்து கந்தனை வணங்க மாதோ. 10

பொன்பதி தொண்டை யாற்றில், பூவர் சின்கீழ் வேல்வைத் தன்புடன் வாயைக் கட்டி அழுகறுப் பூசை செய்து அன்பனும் முருக ணோடு அளாவியே வாழும் நாளில், மன்னிய வேலும் எங்கோ மறைந்துவிட்ட நூலே அம்மா. 11

மறைந்தவேல் தன்னை யெண்ணி மனமுடைந் திருக்கும் வேளை, “மறந்திடு வேலை,” என்றான், வைத்தனன் அழுத்திப் பாதம்; மறமது அழியத் தொண்டை மானாறு புகழை யெய்தத் திறமுடன் செழிக்கக் செல்வச் சந்நிதித் தலமும் ஆங்கே! 12

கதிர்காம வேளும், செல்வக் கந்தனும் ஒன்றே யென்று மதியுள மாந்தர்க் கெல்லாம் வண்ணமாய் எடுத்துக் காட்டக் கதிர்காமக் கொடியி னன்று கந்தனும் அங்குச் செல்வான், கதிர்காமத் தீர்த்தத் தன்று கந்தனும் திரும்பு வானே. 13

பேர்வள்ளிக் கொடியு மொன்று பிரதமை ஆடித் திங்கள் சீர்பெறத் தோன்ற, அந்தத் தினத்தினைக் கொடியாளர் ஆக்கி; தீர்த்தநாள் சிங்க மாதம் பூரணைத் தினத்தை யாக்கிக் கார்த்திகைக் குமர னார்க்குக் களங்கமில் விழாக்கள் செய்தார். 14

## வேறு

திருவடிக்கீழ்க் கதிர்காமன் சென்ற பின்னர், சிறப்புடனே அவர்வம்சச் செல்வர் அங்கு அருமையுடன் வாய்க்கடி ஆற்றிப் பூசை, அவ்விடத்தில் ஆயிரத்துத் தொளாயி ரத்து இருபத்தோர் ஆண்டினிலே எவரும் மெச்சும் எழில்மிக்க புதுக்கோவில் எழுப்பி னார்கள், தரணியுளார் வினாநீங்கத் தருமல் ஓங்கத் தவமோங்கச் சரவணவின் தலமும் ஓங்க. 15

திரிகுலம் புத்தரனி தென்கீழ், ஆனால்  
 திருமுருகனார் திசைதெற்கு, திருமால் பெற்ற  
 திருமாது வடக்கிக்கு, திண்ணை தண்ணில்  
 திருளருது முகநந்தி, தேவ தேவன்  
 திருநாக தம்பிரான் வடமேல் நீற்கத்  
 திருச்செல்வச் சந்நிதியின் செப்பேள் ஆங்கு  
 திருநடனம் ஆடவரத் தேர்மேற் காண்போர்  
 திருமுருகன் திருவடிக்கீழ்ச் சென்று வாழ்வார். 16

சந்நிதிக் கந்தன் சரிதை முற்றிற்று.



## செல்வச் சந்நிதி முருகன் காவடிச் சீந்து மு. செல்லையா

ஆடாடு பக்தாந் ஆடாடுபக்தா  
 அன்போடு காவடி கொண்டாடுபக்தா  
 ஆடாடு பக்தாந் ஆடாடு பக்தா  
 ஆனந்த சந்நிதிமுன் ஆடாடு பக்தா

வேலா வேலா வென்று ஆடாடுபக்தா  
 வேதா வேதா வென்று ஆடாடுபக்தா  
 பாலா பாலா வென்று ஆடாடுபக்தா  
 பன்னிருகை வேலா வென்றாடாடு பக்தா

ஆடாடு

கந்தா கடம்பா வென்றாடாடு பக்தா  
 கதிரை மலையானே யென்றாடாடுபக்தா  
 செந்தில் முருகாவென்று ஆடாடுபக்தா  
 சேவற் கொடியோனே யென்றாடாடு பக்தா

ஆடாடு

மயில்வாகனா வென்று ஆடாடு பக்தா  
 மாணிக்க மணியேயென் றாடாடு பக்தா  
 தயிர்திருடி மருகாவென் றாடாடு பக்தா  
 தாசர் விகவாசனென் றாடாடுபக்தா

ஆடாடு

மாரிமழை பொழியவென் றாடாடு பக்தா  
 மாநந்திகள் வழியவென்றாடாடு பக்தா  
 பாரினிலே பகைவன்மை மாவினைக் கொல்லாம்  
 பற்றறுத் தொழிய வென்றாடாடு பக்தா

ஆடாடு

செந்தினல் செழிக்க வென்றாடாடு பக்தா  
செல்வங் கொழிக்க வென்றாடாடு பக்தா  
பண்ணிருகை வேலவனின் நல்லருள்களைல்லாம்  
பாலர்க்களிக்க வென்றாடாடுபக்தா - ஆடாடு

வேலோடு வாவென்று ஆடாடுபக்தா  
விருதோடு வாவென்று ஆடாடு பக்தா  
பாலோடு சர்க்கரையு முக்கனிப்படைத்து  
பக்தி செய்வோமென்று ஆடாடுபக்தா - ஆடாடு

கற்பூரங் காட்டிநின்றாடாடு பக்தா  
கையாட்டி யாட்டியே ஆடாடு பக்தா  
அற்புதம் தாதவென்று ஆடாடு பக்தா  
அன்பர்முன் வாவென்று ஆடாடுபக்தா - ஆடாடு

கூத்தாடி யாட்டியே ஆடாடு பக்தா  
குரவையிட்டமுது ஆடாடு பக்தா  
நேத்திரம் நீர்சொறிய ஆடாடு பக்தா  
நெஞ்சில் நேசம்செறிய ஆடாடுபக்தா - ஆடாடு

வேண்டுவன வேண்டி நின்றாடாடு பக்தா  
வேதங்களோதி நின்றாடாடு பக்தா  
ஆண்டு தோறும் வந்து ஆடாடுபக்தா  
ஆணந்த சந்திதிமுன் ஆடாடுபக்தா - ஆடாடு

செல்வச் சந்திதி முருகன் காவடிச் சிந்து முற்றிற்று



## செல்வச்சந்திதி முருகன் பெயரில் திருளைஞ்சல்

**வைத்தியர் ஆண்டியப்பர்**

காபு

பொன்னுலக மன்னவற்குப் பூங்கா விதியருஞ்சும்  
முன்னவனே ஆனை முகத்தவனே - என்னுடைய  
தத் தொழில்கள் நீக்கியே சிந்தைதனில்லை றைந்து  
காத்தருளல் உந்தன் கடன்.

பொன் பொருந்தும் தென்கதிரைப் பதிபேரி லொன்றும்  
புகழ் பொருந்தும் தொண்டவர் வேலவன் பதிவாழ்  
மின் பொருந்தும் செங்கதிரைக் கந்தர் தன்மேல்  
விந்தை பொறும் அன்ன ஊஞ்சல் விரும்பிப்பாட.  
வின்பொருந்தும் கொங்கைமலை மங்கை பாகன்  
மைந்தனோடு கந்த னிந்து மகுடம் தாங்கும்  
கொன் பொருந்தும் சிந்தார மாமுகன் கல்லோடை  
குணபதியாம் கணபதிதாள் கும்பிட்டோமே.

திருமருவுபுளனி இருப்பும் மேவும்  
தெய்வசின்னச் சந்திதியில் சிறந்து மேவும்  
உருமருவு உங்காரத்து முதல்வனாகும்  
உந்தன்மேல் ஊஞ்சலிசை உவந்து பாட  
மருமருவும் மலர்மாலை மதியமோடு  
வைத்த சடை உத்தமனார் மகிழவீன்ற  
கருமருவு மும்மதத்து கும்மதம்ப  
கணபதியை எஞ்ஞான்றும் கருது வோமே.

## நால்

நாதமுறும்ஒங்காரக் கோயில் மூட்டி  
 நம்புமகா மேருவைப்போல் தம்பாக் நாட்டி  
 சோதிநிறை பாநுமதி வளையைச் சூட்டி  
 தூங்கு கதிர்தாங்கு கரவடைத்தைப் பூட்டி  
 புதலமாம் மாதரெனும் பொற்பலகை ஈட்டி  
 புறப் சயனம் பரப்பிப் பூதசுரகரார்க்க  
 வேத விதிப்படி ஏறிசூழ ரூஞ்சல்  
 வேதநாயகி முதல்வா ஆட ரூஞ்சல்.

4

நகர உகரங்கள் இரு தூண்தாக  
 நான்வேத ஒங்காரம் வளையதாக  
 பகர அகரம் புரிந்த கயிற்தாக  
 பன்னரிய ரீங்காரம் பலகையாக  
 சிகரமொடு தகரமுறும் அடியார் வாழ்க  
 தெயவசின்னச் சந்நிதியில் சிறந்து மேவி  
 அகர மூலானவரே ஆட ரூஞ்சல்  
 ஆறுமுக ஆண்டவரே ஆட ரூஞ்சல்.

5

வட்டமலை எட்டுமிரு தம்பமாக  
 வள்ளமுறும் ஆகாயம் வளையதாக  
 விட்டமுறும் உலகமது பலகையாக  
 வீரமணி வாக்கியே கயிற்தாக  
 சிட்டர் இருபங்கில் தொட்டே ஆட்ட  
 சின்னவள்ளனச் சந்நிதியில் சிறந்து மேவும்  
 அட்டதிக்கும் கொண்டாட ஆட ரூஞ்சல்  
 ஆறுமுக ஆண்டவரே ஆட ரூஞ்சல்.

6

தேவர் முனிவோர்கள் வடந்தொட்டே ஆட்ட  
 சித்தவித்தி யாதரர்கள் சேர்ந்துபாட  
 பூமடந்தை நாமடந்தை முதலாணோர் தேட  
 பொன்னுலகு மன்னனுடன் புகழ்ந்து கூட

8

தேன்மொழிசேர் இமயவரும் அன்பு கூர  
 சின்னவண்ணச் சந்நிதியில் சிறந்துமேவி  
 கோமளஞ்சேர் ஆறுமுகா ஆட ரூஞ்சல்  
 குறக்கொடிக்கு நாயகரே ஆட ரூஞ்சல்

7

வாமமுறு வாரணத்தின் பிள்ளை மேவ  
 மற்றவைப் பக்கத்தில் வள்ளிமேவ  
 ஏமன்முதல் இந்திரனும் கவரி சாய்ப்ப  
 இமயவரும் அடப்பமதை ஏந்தி நிற்பக  
 கோமுறைசேர் இருஷிகங்கும் குடைகளேந்த  
 குலவிலின்னச் சந்நிதியில் குழந்தையான  
 மேவிவளர் வேலவரே ஆட ரூஞ்சல்  
 வேதநாயகா முதல்வா ஆட ரூஞ்சல்.

8

முத்தாட முடியாட மாலை ஆட  
 முண்டகைந்தோய் செய்யகருங் குண்டலங்களாட  
 ஏத்தாரும் மருவில்செறி ஒடை யாட  
 வளமை செறிவாகு வளையங்களாட  
 கர்த்தாவின் காற்சிலம்பு கல்வென் நாட  
 கருதுகின்னச் சந்நிதியில் கருணையான  
 வித்தார மோடிருந்து ஆட ரூஞ்சல்  
 வீரமணி வாக்கியே ஆட ரூஞ்சல்.

9

கருணைசெறி ஆறுமுகா கார்த்தி கேயா  
 கங்கையருள் காவுகேயா கருணைநேயா  
 பொருளார் தொழும் மந்திரதந்திர சொந்தகந்த  
 புனிதவென அனுதினமும் போற்றுவோர்கள்  
 வருணமுறு நான்கின்னுமே வார்த்தை யீந்து  
 வருணமுறு சின்னச்சந்நிதியில் வாழும்  
 அருண வழிவேற் கரத்தாய் ஆட ரூஞ்சல்  
 ஆறுமுக ஆண்டவரே ஆட ரூஞ்சல்.

10

9

## வாழி

மருமேவு சிவபரதூம் உடையும் வாழி  
வயங்கு திருநீறு சிவமணியும் வாழி  
உருமேவு அரசன் மனுநிதி வாழி  
உலவுமுயிர் பரவுகல் லோடை வாழி  
கருமேவு முகில்வாழி கடலும் வாழி  
கற்றறியா அடியேன் சொற்கவிதை வாழி  
திருமேவு சேவலுடன் மயிலும் வாழி  
தின்னச் சந்திதி முருகர் வாழிதானே.

11

மங்களம் ஜெய மங்களம்  
நித்தியகப மங்களம்  
ஆணமுகவர்க்கு மங்களம் எங்கள்  
ஆழிரண்டு கையருக்கு மங்களம்  
செங்கமல் நாதருக்கு மங்களம் செல்வச்  
சந்திவாழி முருகருக்கு மங்களம்  
வீராதி வீரருக்கு மங்களம் நல்ல  
வெள்ளி மயில்வாகனர்க்கு மங்களம்  
சோதிவடி வேலருக்கு மங்களம் சிவ  
சப்பிர மணியருக்கு மங்களம்.

12.

கருவான துதிக்கும் எங்கள்கந்தா எச்சரிக்கை  
கந்தா கடம்பணிகா திருத்தணிகா சுப்பிமணியா  
எத்தாகிய பேரூர் வருகந்தா எச்சரிக்கை  
கதிரமலைக் கருசேனனும் கருணைக் கிருபைக்கடலே  
அதிருப் சிங்கார் ஆறுமுகனே எச்சரிக்கை.

13

## பராக்கு

தந்திமுகத் தைந்துகரன் தம்பி பராக்கு  
கந்தர் துணைவந்த ஒற்றைக்கொம்பா பராக்கு  
கதிரமலை தனில்வந்த கந்தா பராக்கு  
கனகமணி குஞ்சிதன் கணவா பராக்கு  
போதவழிவா யமர்ந்த புலவா பராக்கு  
புள்ளிமயில் ஏறிவிரும் புனிதா பராக்கு.

14.

செல்வச்சந்திதி முருகன் பெயரில் திருஹஞ்சல் முற்றறை.



## எச்சரிக்கை

கருணாகரப் பொருளே கணபதியே எச்சரிக்கை  
கதிராபுரி தரமேவிய கந்தா எச்சரிக்கை  
கந்தா செல்வா கரமேவிய கருணா எச்சரிக்கை  
வந்துயா தீர்க்குமெங்கள் வணிகா எச்சரிக்கை  
வணிகா செட்டிகுமரா கார்த்திகேசா எச்சரிக்கை  
வருவார் பிணிநீக்கிய முருகா எச்சரிக்கை  
முருகா அரிமருகர் ஆறுமுகனே எச்சரிக்கை

10

11

## செல்வச் சந்திதி வேலர் திருவுஞ்சல்

த. பொ. கார்த்திகேசு

காப்பு

திருவோங்கி வளர்மீ மண்ட லத்து  
சிவம்பெருக்கும் யாழ்ப்பாணத் தேயந் தன்னில்  
தருவோங்கி வளர்தொண்டை மானா நென்றும்  
தலமதனின் தென்பாலில் இனிது ஸ்மவும்;  
உருவோங்கி வளர்செல்வச் சந்திதி யற்று  
ஒளிர்கின்ற வேலவர்மேல் ஊஞ்சல் பாட  
மருவோங்கி வளர்சோலைப் பாங்கா மன்னும்  
மாணிக்கப் பிர்ளையார் காப்பு தாமீ.

1

நால்

சொல்லாரும் நாதவிந்து கால்க ளாகத்  
துதித்திடுநற் சத்தியதே விட்ட மாக  
நல்லார்சொல் தந்திரநா விழைய தாக  
நாடுகின்ற நான்றறைகள் கயிற தாக  
வல்லார்சொல் உபநிடதம் பலகை யாக  
வாகதநும் பிரணாவசீம் பீட மாக  
எல்லாரு மேத்துசெல்வச் சந்திதி மேவும்  
எழிலாரும் வேலவரே யா ருஞ்சல்

2

நக்கரன் அருணகிரி நவிலு மின்னோர்  
நலிவற்ற துயர்களைந்தீர் ஆம ருஞ்சல்  
உக்கிரமாய் வரகடலைச் கவர விட்ட  
ஒங்காரத் தூட்பொருளே யா ருஞ்சல்  
நெக்குருகித் தொழும்பார் நெஞ்சி னுள்ளே  
நீன்நொளிரும் நீர்மையனே யா ருஞ்சல்  
தக்கவொரு பதிசெல்வச் சந்திதி மேவித  
தமிழ்தழைக்க வேலவரே யா ருஞ்சல்.

3

வாழி

சீராரும் திருந்றும் அக்கம் வாழி  
திகழி மறைகள் ஆகமங்கள் சிறந்துவாழி  
நேராரும் அந்தணர்கள் நிறைந்து வாழி  
நெடுவேலின் புகழ்பரவும் நெறியோர் வாழி  
ஏராரும் தமிழ்சைவும் இயைந்து வாழி  
ஸ்ரீராமும் யாழ்ப்பாணத் தேயம் வாழி  
பேராரும் தொண்டைமா னாறும் வாழி  
பிறங்குசெல்வச் சந்திதியும் வாழி வாழி.

4

எச்சரீக்கை

அன்பருளம் மேவுகின்ற ஜயாவெச் சரீக்கை  
ஆறுபடை விடுகளில் அமர்ந்தோயெச் சரீக்கை  
துஷ்புசெய்த அவணாகளைத் தொலைத்தோயெச் சரீக்கை  
தொல்பிழவிப் பினிதீர்துக்கும் துப்யாவெச் சரீக்கை  
முன்பைவக் கருள்புரிந்த மூத்தியெச் சரீக்கை  
மொழிவள்ளி மகிழ்கணவ முருகாவெச் சரீக்கை  
இன்புதர் வேலேந்தம் எல்லோயெச் சரீக்கை  
இனியசெல்வச் சந்திதியின் இறைவாவெச் சரீக்கை

5

## பராக்கு

அடுமயில் மீதிவரும் அழகா பராக்கு  
அனிசேவற் கொடியுயர்த்த அமலா பராக்கு  
கூடசரர் குலமொழித்த கோவே பராக்கு  
குலவுதெயவ யானைமகிழ் குழகா பராக்கு  
நாடுவள்ளி தழனைநந்த நாதா பராக்கு  
நம்பனருள் நாயகனே நலனே பராக்கு  
தேடுகின்ற வேலேந்தும் செல்வா பராக்கு  
செல்வச்சந் நிதியமரும் தேவே பராக்கு.

6

## கிலாலி

பிரணவப் பொருளதைத் தந்தோயி லாலி  
பிறங்கிடுஞ் தமிழினை வளர்த்தோயி லாலி  
சரவணப் பொய்கையில் வந்தோயி லாலி  
சங்கரன் தந்தநற் சாமியேயி லாலி  
அகுண கிரிக்கருள் செய்தோயி லாலி  
ஆதியாய் நின்றிடும் அன்பேயி லாலி  
அரணதாய் எமக்குதவும் அமுதேயி லாலி  
அருள்செல்வச் சந்திதிவே லப்பாவி லாலி.

7

## மங்களம்

எங்குநிறை சசருக்கு மங்களம் - எழில்  
இயைந்தமயில் இவர்பவர்க்கு மங்களம்  
கங்கைதன் சிறுவருக்கு மங்களம் - மகா  
கணபதியின் இளவலுக்கு மங்களம்  
பங்கமெலாம் அகற்றுவோர்க்கு மங்களம் - குரு  
பரணாகும் குரமருக்கு மங்களம் - சீர்  
செங்கைவடி வேலவர்க்கு மங்களம் - சீர்  
செல்வச்சந் நிதிக்குக்கற்கு மங்களம்.

8

செல்வச் சந்திதி வேலர் திருவஞ்சல் முற்றிற்று.

14

## திருச்சந்திதித் தோத்திரமாலை

ச. வயித்தியலிங்கம் பிள்ளை

விநாயகர் காப்பு

கட்டடஸ்க் கல்த்துறை

தங்கச்சிற் சந்திதி கல்லோடை சின்னக் கதிரைதன்பேர்  
தங்கச் சினகர் வேலோனைப் போற்றியென் சார்பினிக்கே  
தங்கச் சிரிக்க வருட்டரு வாயன்பர் தஞ்சநன்மா  
தங்கச் சிதாதனத் தென்மேற் றளியமா தற்பரனே.

விக்கினந் தீர்க்கும் விநாயக னேயென் வினைகளொல்லாம்  
உக்கிர மாக எனைவாட்ட வாட்ட உளம்பதைத்தே  
இக்கண மேனன் னுடல்பொரு ஓாவியை ஏழைமையேன்  
தக்கினை யாகத்தந் தேன்சிவ மேயெனத் தாங்கிக்கொள்ளோ.

## நூல்

ஒன்றறி யேனென் னுளக்குறை யாவு முனக்குரைக்கச்  
சென்றைந் தேன்செல்வச் சந்திதி மேவிய தேசிகனே  
நன்றறி யாதபுன் நாய்நிகர்ப் பேனை நவையகற்றி  
உன்றயைக் காளினி யாக்குவை யோவென் னுபிரக்குயிரே. 1

ஆனேர்செல் வச்சந் நிதியர சேநின் னடைக்கலமென்  
பானேசங் காட்டி யருஞ்சூ யாவிந்தப் பாருலகிற்  
ரானேர் துணையொன் றிலாதேனை னேதவுப் பூரணனாவு  
கோனே யடியர்க் கெளியவ னேயென் குலதெய்வமே.

2

15

பரிமளத் தீர்த்தம் படிந்தாடி யன்பார்கள் பாடுதுதி  
அறிமலி ரோன்கர்ஸ் காராமு தாகவு மன்புகொள்ளாத்  
தீரிமனக் கேட்டு சகிக்கவொண் ணாதினிச் செய்வதென்யான்  
சொரிமலர் குழ்செல்வச் சந்நிதி நீத்த துரையரசே. 3

நீதாசெல் வச்சந் நிதிநேச ணேயிரு நீருலக  
மாதா வளித்த குமார வுதாரர் மனமலர்ந்த  
பாதார விந்த சிவானந்த ணேயிப் படிதனில்யான்  
அதார மொன்றறி யேனாடி யேனுன் னடைக்கலமே. 4

பத்தி நெறிக்கெனைப் பாரேலை யாபெரும் பாவியென்று  
சித்தத் தடையகொன் ரெங்குபொல் லாச்சிறை சேர்சயந்தன்  
புத்திக் கணவினி லோடிப் புந்தருள் புண்ணியனே  
சக்தி தருஞ்செல்வச் சந்நிதி மேவிய சன்முகனே. 5

வேலா லகரரை வீட்டிச் சூர்க்குவின் ணாடனித்த  
சீலாபோற் சந்நிதி வாழ்முரு காதிருக் கார்த்திகைமார்  
பாலா வெனைக்கடைக் கண்பார் பசித்தபன் றிக்கிரங்கி  
மாலா யமுதளித் தொன்கும ராமயின் மாணிக்கமே. 6

நல்லார்க்கு நல்ல துணையான ஞானத் தயாபரனைப்  
பொல்லாங்கு தீர்க்குங் குருநா துணைமறை போற்றுகின்ற  
கல்லா லமர்செல்வச் சந்நிதி மேவிய காவலனைச்  
சொல்வா யுருகிப் பணிவா யினியென் றுயர்நெஞ்சமே. 7

அன்பா லுருகு மியார் தமைக்கண் டுருகியருள்  
மின்பால் விளங்கிய வேலவ ணேவினை யான்மெலிந்தே  
உன்பா லடைந்தே நுனக்கேயா ணாமினி யோங்குதெய்வப்  
பொன்பால ணேசெல்வச் சந்நிதி மேவிய பூரணனே. 8

போதத் திருமணி போற்றிசைக் குஞ்செல்வச் சந்நிதிபோய்ப்  
பாதத் திருமணி கொஞ்சமின் ணேரிரு பாலமர்கோ  
மேதத் திருமணி மஞ்சையின் மீதுசெவ் வேல்சிறந்த  
வேதத் திருமேணி யோன்றுகண் டாலென்கொல் வேண்டுவதே. 9

வின்பா லமரரை வாழைவத் தாயன்று வெற்பகத்திற்  
பண்பாந்த கீரன் கவியான் மகிழ்ந்து பலர்பிழைக்கக்  
கண்பார்த் தணையினி யானுமொ ரேழையுன் காவல்கண்டாய்  
மன்பா லுயர்செல்வச் சந்நிதி மேவிய மன்னவனே. 10

பொய்ச்சாட்சி பொய்க்கை யெழுத்தாகி பாவப்  
புலைத்தொழில்கள் மெய்ச்சாட்சி யெனைப் புரிந்தே பிறர்பொருள் வேண்டிநின்றா  
ரைச்சாட்சி கண்ணென் ஏறிவுகுன் றாம லருட்ருவாய்  
செய்க்காட்சி சேர்செல்வச் சந்நிதி ஞானச் செழுஞ்சுக்டரே. 11

மத்தளாம் யாழ்கொம்பு வார்க்குலஸ் கின்றைம் வாழ்த்தெடுப்புப்  
பத்தியி னாற்பலர் போற்றநற் பாற்கா வடியுயர்த்தே  
எத்தனை பேரிரு கண்ணா சொரிய விறைஞ்சிசென்று  
சித்திபெற் றார்மன மேசெல்வச் சந்நிதித் தேவனுக்கே. 12.

வஞ்சர்தஞ் குழ்ச்சி மயக்க விரவும் வழக்கிரவங்  
கொஞ்சிப் பொருள்கொள் னுழையாக ரிரவும் விடாக்கொடிய  
பஞ்சப் படிதனிற் சஞ்சலந் தீர்க்கும் பரிசுருள்வாய்  
மஞ்சத் திருச்செல்வச் சந்நிதித் தூண்டா மணிவிளக்கே. 13

கண்ணஞ்ச ராயினுங் காமலர்ச் சோலைகை காட்டுச்செல்வச்  
சந்நிதி நேருறி னாண்டவ போற்றிநற் சன்முகனே  
மன்னவ போற்றியென றன்பார்கள் போற்ற மகிழ்ந்துருகி  
நன்னைப் பாதம் பணிந்திரு போகமு நண்ணுவரே. 14

சோதி மலைமருந் தொன்றான தெய்வச் சுவைமருந்தெய்  
தாத மருந்துசெல் வச்சந் நிதித்தனி மாமதுரப்  
போத மருந்தன்பர் கையார் மருந்தற் புதம்புரிவேள்  
வேத மருந்தது கண்டுகொண் டார்க்கில்லை வெம்பினியே. 15

ஆரணாவ் கோடி துதிப்பவ ணேயெனக் கார்நாக  
மாரண வேதனை தீர்த்தருள் வாய்மல ரோன்கர்மால்  
சீரணாவ் கோடுதம் மூர்வாழ வைத்த சிவக்கொழுந்தே  
பேரணாவ் கோட்டுபொற் சந்நிதி யார்த்த பெருமருந்தே. 16

ஒய்யார் மான மயின்மீது வோங்கி யுயர்ந்ததெய்வக் கையா றினன்டுடை யானைப்பொற் சுந்திதிக் கற்பகத்தை மெய்யாயச் சுருதி யடியலை ஸார்க்கு விரும்பியதோன் நெய்தாத தில்லைகண் டாய்மன மேயிவ் விருநிலத்தே.

அருளா வூலகுயி ராஸ்வ னேனை யாதுரித்தே னிருளாம் பிளிகெடப் பாருமை யாவிம வானீத்த வருளான் முதல் புதல்வாதிக் கற்றவாக் கார்ந்ததுனைப் பொருளாள னேசெல்வச் சுந்திதி தோற்றிய பூரணனே.

பிழந்தவ ராருயி ரோகருந் தாரேஸப் பேருலகோர் துறந்தவர் போலச் கடலையின் ஞானமுஞ் சொல்லியுமே அறந்தவ மாற்றா தறந்தவ ராவரை யாவெனைந் சிறந்தவ னாக்குவை யோசெல்வச் சுந்திதி தேசிகனே.

மாபாத கம்புரி தீயோரை மாய்த்த மகினமப்பிர தாபா தவத்தர் மகிழ்செல்வச் சுந்திதி சார்முதலுன் சீபாத கஞ்ச மறவாத தஞ்சத் திருவருள்வாய் கோபாலன மாமரு கோணேகிட டாத குருமணியே.

அன்னை பிநாத்தெய்வ மியாவையு நீயென் றடைந்தவெனை பின்ன இருந்து வருத்தலென் னோவிறை வேல்விடுத்துப் பன்க ராச னுடுக வுயர்ந்த பழுமர்க்குர் மின்னிலிற் சாய்த்தவ னேசெல்வச் சுந்திதி மேலவனே.

ஏங்காம வேற்பவர்க் கில்லையென் னாம விழிந்தபொய்கு தாற்றாமற் றீயவ ரோடனு காமல் மார்க்கானைக் கோந்காம னன்றி மறவாயற் றோன்றுசெல் வந்தருவாய் மாற்ற இயர்செல்வச் சுந்திதி மாமயில் வாகனனே.

ஒலிமென் றேகரர் கூபிட்ட போத துயர்வுடவாய்ச் சாலதின் றேயஞ்ச னீவிரென் றோதும் தயாபரநின் பால்ருள் கூட வடைந்தனன் பாவி புரிபவந்தீ ராலமுன் டார்மக னேசெல்வச் சுந்திதி யாண்டவனே.

குற்றங்க ஸர்க்குந் திருமரு காவிக் குவலயத்தி லுற்றலைந் தேவினி யாகிலுந் தனல் லுறுதிநிலை சற்றாரு ளாய்துரை யேசோலை குழ்செல்வச் சுந்திதிவாழ் கொற்றவ னேநற் றவர்போற்று ஞானக் குருபரனே.

தோகை மயின்மினை மேவும் பிரானைச் சுரபதிக்கு நாக வரக நிலையின்த நாதனை நல்லுபிரக்குப் போக முதல்வனைப் பொற்றங் நிதிசென்று போற்றியின்தத் தேகம் பெறுபயன் றேடலன் றோபெருஞ் செல்வமதே.

25

வின்னாவர் குரைத் தொலைத்தாண்ட நாதவென் வெம்பினியாந் தின்னாவிச் குருந் தொலைத்தருள் வாய்ந்தனைத் தேடுகின்றார்க் கண்மைய னாகி யவலந்தர்த் தாறு முகங்கொடுக்கும் பன்னளி யார்செல்வச் சுந்தி வாழும் பராபரனே.

26

சப்ர மணியனைச் சூரசங்காரச் சடர்வுடவேற் கைப்பெரு மானைபொற் சுந்திதி யானைக் கசிந்துருகிச் செப்பிச் பணிவ ரன்றோ சிறந்த புகழ்நியுத்தி யிப்புவி போற்று முயங்போகந் துய்த்தங் கிருப்பவரே.

27.

பண்கொண் கார்மயில் வாகன னேயொரு பாங்குமின்றி மண்கண்டு போத நகையாட வோவெனை வைத்தனையாற் கண்கண்ட தெய்வஞ் கலியுகத் தேயெனக் காசினியோ ரேண்டுகொண்டு போற்றுபொற் சுந்திதி யார்த்த விழையவனே.

28

தோத்திரம் பாடி யடியார் பணியத் துலங்கிரண்டு நேத்திர நேச மழையா னைந்து நிலைந்துருகி யாத்திரந் தீர்த்தரு ஞக்கிலக் காவரஞ் ஞானிகஞாந் தீர்த்தன் றிருசெல்வச் சுந்திதி யாலயஞ் சேர்ந்திடனே.

29

தாய்போ லினிய முகங்காட்டி யன்பரைத் தாங்குகின்ற காந்தோது தேன்களி மாநாது காட்டுசெல் வச்சந்தித் சேய்போல வேறோரு தெய்வமுன் டோவிந்தத் தேசத்திலே நாய்போ லலையென் மடநெஞ்ச மெயினி னன்றெமக்கே.

30

சங்கர பால சராசர ரூப சவந்தரமா மங்கல பாத மனோகர வன்பர் மனோலயனே சங்கடந் தர்த்தெனைக் காத்தரு ளாய்செல்வச் சுந்திதிவாழ் செய்க்கடம் பாமலை மங்கைமைந் தாச்சி தானந்தனே.

31

செய்வதென் யானறி யேன்செல்வச் சுந்திதி சேர்முருகு தெய்வமுன் னாவன்றி யொன்றனா காது சிறிதிரங்கி யையவென் னாகுலந் தீர்மறை போலரு ளாறின்டு கைவர வேல குமாரவுல் ளாச கலாபத்தவே.

அஞ்சூனி கட்கொழி யாநர கென்றறை வாரவர்க்கும் மெய்ஞ்சூனி செவத் திருமார்க்கங் காட்டிய மேலவனே செய்ஞ்சூனி தேசிக னேநின் பெருமை சிறிதுணர் மெய்ஞ்சூனி மீசெல்வச் சந்நிதி நேச விழுப்பொருளே. 33

தம்பவம் போல வழியுமித் தேகஞ் சதமெனக்கொண் டம்பலத் தாடி யருள்செல்வச் சந்நிதி யாண்டவன்றாட் செம்பது மந்துதி செய்யா ரறம்புரி யாச்சிலியோர் கம்பமுற் ரென்செய்பவர் காணம னார்வருங் காலத்திலே. 34

அடைக்கல மென்றடைந் தோர்தமைக் காக்க மறுமுகனவேற் படைக்கல வேள்செல்வச் சந்நிதி வாழும் பராபரனா ரடிக்கம் லந்தலைக் கொண்டார்தம் பாதத் தருந்துகளோர் முடிக்கணி யாகக் கிடைத்தவர்க் கேகுறை முற்றுமே. 35

ஆறுமில் ஸாதுகைக் கோறுணை யாக வடைந்தவெல்லாப் பேறுமுன் னாலல்ல ற்றவும் யாணொரு பேததகெட்டாற் பாருமை யாசெல்வச் சந்நிதி யாய்யழு தாகுமன்றே பூருமுள் ஸாய்சர்வ பேறுமுள் ஸாய்நின் னுயர்ச்சிக்கதே. 36

திருமா லயனிந் திரன்சுர் வாழுச் சிறந்தவைவேற் பெருமான் மகிழ்செல்வச் சந்நிதி மேலோன் பெரும்புகணமீ யொருமா மனதுட னோதி யுருகி யுருகினன்றோ கருமா மலைபினி மாளனின் றாடிக் களிப்பதுவே. 37

அன்புகொண் டார்தமை யாதரிப் பாயென்ப ரன்புகொள்ளாப் புன்பிழைப் பாலஸரப் போக்குவை யோபுலன் சோர்ந்துபொற்றாள் பண்பத போற்குற்றம் யாதிருந் தாலும் பரிந்தனக்கு னன்புதந் தாள்செல்வச் சந்நிதி யோங்கிய வற்புதனே. 38

கல்லா லமர்ந்து மறைநா லுரைத்த கடவுளுக்குஞ் சொல்லார் பொருஞூப தேசித்த சோதி சுடர்ப்பொதிய யெல்லார் முனிக்கு மியலை யுணர்ந்து மினியபெம்மான் வெல்லார் பதமலர் சந்நிதி வேண்டு வினைநெஞ்சுக்கே. 39

வேதச் சிரசில விளங்கும் பிரானைவின் னோர்க்கலக்கம் போதச் சிவனாடி வேலேந்தி னோனைப் புனக்குறமா னேசச்செல் வச்சந் நிதிமுரு கோணைநின றேவணங்கிப் பாதச்செந் தாமரை குடவல் லோர்க்கில்லை பாவங்களே. 40

அந்தர் நேரினு மல்லல்வந் தாலு மரசர்களாற் றொந்தாற நேரினுந் துட்டர்வந் தாலுந் தொடர்நமனார் மந்தர் நேரினு நேர்செல்வச் சந்நிதி வாழ்பெருமான் சந்தரப் பாலசப் பிரமணி யாதுணை தோன்றுவையே. 41

என்புத்தி யொன்றுறயுங் கேட்கின்றி ஸாய்மன மேயினிதா னுன்புத்தி கொண்டு வருத்த விடேனூனை யார்கொடியோன் றன்புத் திருக்குலஞ் சுட்டவெவ் வேள்செல்வச் சந்நிதிச்செய்ச் கன்புத் திருத்தமிழ் விண்ணப்ப மாலை யனுப்பினனே. 42

ஐயா நமசிவன் செல்வா நமவெமை யாதிரித்தாண் மெய்யாநம செல்வச் சந்நிதி யாய்நம வேஸ்விளங்குங் கையா நமசுப்ர மணியா நமவெனக் காதல்கொண்டான் கையா ருலக வருத்தங்க உர்தது வரந்தருமே. 43

அஞ்சாத குரை யமராடி வென்று மடைந்தவர்க்கே தஞ்சா தஞ்சாந் தமிழ்யவைத் தாயென்ன சொல்லுமையா மஞ்சார்செல் வச்சந் நிதியர் சே பெரு மாருதத்தோர் பஞ்சாயச் சுழன்று நிலைதடு மாறிய பாவிக்குமே. 44

வஞ்சப் பெருங்கொடுங் கூற்றும் னோக்கி வரும்பொழுது தஞ்சத் திருமயின் மேலரு னோரிரு சார்விளங்கக் கஞ்சக் கரமலர் வேல்கொண்டு காட்டிக் கருணைதரக் கெஞ்சிப் பணிமனை மேசெல்வச் சந்நிதி கிட்டிநின்றே. 45

குணமுந் தனமு மறியும் பதியும் குலமுமில்லாப் பணமுந் துணையும் பயன்று மோகொண்டு பார்க்கிற்சர்வ கணமும் பணிகரு னாகர நீயருள் காட்டினல்லான் மனமுந்து சோலை மலர்செல்வச் சந்நிதி மாணிக்கமே. 46

ஷரா ரிருந்துமென் னுற்றா ரிருந்துமென் னோமருந்துப்  
பேரா ரிருந்துமென் பேணுவா ரோபினி வந்துருமேற்  
சாரா முதச்செல்வச் சந்திதி சார்கந்த சாமின்னா  
ளாராவிக் கஞ்சத் தழில ருண்டினன் வற்றிடற்கே.

47

நாடுக் டோறு மிருண்முடி நிறக் நலிலிளக்கு  
விடுக் டோறொரு கோடியிட் டாலென் விளங்கிடுமோ  
தேடுங்கள் செல்வநற் சந்திதி யாகிய சீதியே  
யாடுங் கலாப மயிலார்மெஞ் ஞானமெய் யாதித்தனே.

48

பச்சை மயில்வடி வேலோ சென்னது பரிபவந்தீர்த்  
தச்ச மகற்றி யருட்டு மோதுய ரான்மெலிய  
வைச்சிடு மேவுபு யேனரு ஸாழி வராசலனே  
ருச்சித மாஞ்செல்வச் சந்திதி வாழிறை யோன்செயலே.

49

ஜ்யா கவலைக் கிலக்காகி னேனிவ் வுலகத்துர்னோர்  
பேயாக் கணிப்ப ரிதுவோ வழகி துன்போருட்கே  
தாயா யுபிர்க்குயி ராகிப் புரக்குந் தனிப்பொருளீ  
யாயாய்செல் வச்சந் நிதியர சேயென தாண்டவனே.

50

அத்தா வருக வருகபொற் சந்திதி யார்கில  
கத்தா வருக வருககெவ் வேற்கரக் கார்மயிலார்  
முத்தா வருக வருகவொ ராறு முகம்படைத்தே  
நித்தா வருக வருக வருக பராமுக ந்தத்தியே.

51

உண்டே மயிலுண்டு வேலுண்டு சேல வுருக்கிறீராக்  
கண்டே யருள்பொழி யாறு முகமுண்டு காணஞ்லை  
தண்டார் துறைவர் வாகுண்டு தாமப் பணிபுரியப்  
பண்டார்செல் வச்சந் நிதிமுத லாகிப பண்ணவுற்கே.

52

கண்மணி யேயென்பர் காரிரு ஈக்கும் கதிபடைத்த  
வின்மணி யேவின் னவாவாழ வேலகொண்ட வெய்ப்பு அருளாற்  
தின்மணி யேசெல்வச் சந்திதி யாருந் திருப்பதிவாழ்  
தண்மணி யேதளாந் தேனெம் பிரானென்னைத் தாங்கிக்கொள்ளே. 53

கொண்டாட னார்மனத் துள்ளே புகுந்து குடியிருக்கும்  
பண்டார மாஞ்செல்வச் சந்திதி ஞானப் பராபரனே  
கண்டாலுங் கண்கள் துயின்ராவும் உண்ணிரு கான்மலர்மேல்  
தொண்டா யிருக்கும் வரமரு ஸாய்நின் நொழும்பனுக்கே.

54

கண்ணாரக் கண்டுன்னை வாயார வாழ்த்திக் கருதுமன்பால்  
எண்ணார வன்றிரு நாமங்க னேநிதம் எண்ணியெண்ணிப்  
பண்ணார் பவப்பினி தீர்ப்பதென் ரோபக ராய்வடிவேற்  
றங்ணார் திருக்செல்வச் சந்திதி வாழுந் தயாபரனே.

55

ஆலத்தி னாலமு தாக்கிய நாதன் அருள்வடிவாஞ்  
சீலத்தி னாற்பொலி சந்திதி வாழுந் திருக்கந்தனே  
காலத்தி னால்வரு தமையும் பாவக கடும்பினியும்  
கோலத்தி னாற்றொலைத் தேயெம்மை யானங் குருபரனே

56

பதினா பிரங்குற்றம் செய்தாலு மென்னையுன் பாதத்திலே  
பதமாக்கி வைத்தல் முறையல வோபதி னாலுலுகும்  
பதமாய் விளக்கக் மிகுகோர குருபன் மாவினையோர்  
பதமாக்கி யான்ட குருவே கதிரைப் பராபரனே.

57

பாவலர் போற்றும் பழம்பொரு னேயென்றன் பாவமெல்லாம்  
பூவலர் போற்றும் பொறுத்தரு ஸாய்புது நஞ்சையென்டு  
தேவர்கள் போற்றப் புரந்தருள் புத்த சிவபொருளாம்  
காவலர் போற்றுபொர் சந்திதி யாகிய கற்பகமே.

58

பொல்லாத பாவி இவெனை நீயெனைப் பூதலத்தோர்  
எல்லாரு மேச இகழுந்துவிட் டாலினி ஏதுசெய்வேன்  
கல்லா லெறியவும் செல்லா லடிக்கவும் காவல்கொண்ட  
சொல்லாளன் மாமுரு கோனேபொற் சந்திதி தூமணியே.

59

மீதார் கதிரைப் பராபர னேயெம் வினையகற்றப்  
போதா ரயனாரி தேவர்கள் போற்றலிப் பூதலத்தே  
தாதாருஞ் சோலை செறிசெல்வச் சந்திதி சார்ந்துவைவேற்  
பாதார விந்தம் பணியினின் றான்செஸ்று பார்மின்களே.

60

நோயான தென்னை மிகவாட்ட வாட்ட நுவலுமுடல்  
பேயாட்ட மாடத் துடித்தே புலம்பிப் பெரிதுமுன்னைச்  
சேயான வேற்கந்த னேதுதித் தேனுன் செவியிலெல்லாம்  
பாயா திருத்தலென் னேயரு ஸாழிப் பராபரமே.

61

பெறுதற் கரியவிம் மானிடப் பேற்றினைப் பெற்றுமுன்னைக்  
குறுகிப் பணிந்துயர் பேரினப் வீட்டைக் குறித்தடையாச்  
சிறுமக்கள் போலத் தீரியாம லேழையுன் சீரடிக்கே  
உறுதிப் படவன்பு தந்தெனைக் காததருள் உத்தமனே.

62

கடச்கட மாற்றுயர் பொன்னதைப் போலமெய்த் தன்பமெல்லாம்  
கடச்கடத் தொண்டர் தமைக்கரை யேற்றிச் சுருதிமொழி  
திடப்படக் காட்டிச் சிவகதி சேர்க்குந் திருக்கத்தைரத்  
தடப்பதி யாஞ்செல்வச் சந்திதி வாழுந் தயாநிதியே. 63

தேவேசெல் வச்சந் நிதிப்பதி மேவித் திருந்துமன்பர்  
பாவே விரும்பும் பராபர மேபத மாழுனிலவர்  
கோவேயில் வேழை தனக்கிரங் காயென் குணக்குன்றமா  
மாவே சுகவாடி வேலாயுதங் கொண்ட மாதவனே. 64

கல்லா கியவென் மனமது சாலக் கசிந்துருக  
நல்லா யெனக்கு வரந்தரல் வேண்டும் நவிலுமன்பர்  
சொல்லான பாடற் கிரங்குமை யாசோணச் சந்திதிவாழி  
வல்லாள னேதூல்லை மாமயி லேறிய மாணிக்கமே. 65

அருட்குடை யோன்செல்வச் சந்திதியீச் னடியவர்தா  
மிருட்குடை யார்துங்ப மெய்தார் பிறவி யெடுக்கினுந்ற  
பொருட்கொடை யாரென வாழ்ந்தே புவியிற் பொருந்தயபொய்த்  
திருக்குடை நீக்கியப் பேரின்ப மோட்சமுஞ் சேர்குவரே. 66

துணையின்றி வாழுந் தமியேனைப் பார்த்தென் நுயர்களைய  
வணைகின்ற காலமெக் காஸங்கொ லோவரு ளாயலந்தோர்க்  
கிலைகின்ற தஞ்சமு மின்பது மாகி யிசைந்தசெல்வத்  
துணைகொண்ட சந்திதி யானே யமர்க் சிகாமணியே. 67

வேல்போற்றி வேள்செல்வச் சந்திதி யீசர் விளக்குதண்டைக்  
காலபோற்றி சேவல் மயில்போற்றி போற்றி கருதுமன்பர்  
மால்போற்றி ஞானத் திருவரு ளாகி மலர்ந்தபசைசப்  
பால்போற்றி போற்றியென் ஹந்தானு மோதப் பயமில்லையே 68

### வெண்பா

நிதியுண்டாங் கல்லி நிலையுண்டா ஞேச  
மதியுண்டாம் வாழ்வுண்டாம் வானோர்-துதிசெல்வச்

சந்திதிதென் மேற்பதிவாழி தந்திமுகத் தெந்தைபத  
முன்னிப் பணிய முறை.

வீராசெல் வச்சந் நிதிபுத்த விண்ணவனே  
பாராயெனைக்கடைக்கண் பாருமையா-நேரார்  
திருமா லயன்றேடுஞ் சீராளா சோதி  
தருபாலா நின்றாள் சரண்.

யையாடு பாம்பின்வாய்ப் பட்டதனித் தேரையைப்போ  
லையாநான் வாட லழகிதோ-மெய்யா  
கலியுகத்திற் கண்கண்ட கர்த்தனே செல்வம்  
பொலிசந் நிதியாய் புகல்.

பொருளாழப்பா லழி புரிந்தளித் தார்சே  
யருள்ளர்பொற் சந்திதிவா முததனிருளாழியப்  
பார்ப்பாளென் எனஞ்சே பதறேல் கருதையன்  
சீர்ப்பாதப் போது தினம்.

நவக்கிரக தோஷமெனை நண்ணாமற் காத்துத்  
தவக்கிரமத் தாள்பணியத் தாதா-வநுக்ரகசெங்  
கோலா லுலகாஞ்சுங் கோவே குருாஜா  
வேலாபொற் சந்திதிவாழி வே.

எங்கே யிருந்தாலு மென்னவினை வந்தாலுந்  
தங்குமன மேசெல்வச் சந்திதிவாழி-தங்க  
வரராசன் போற்றுலக மாதா வளித்த  
துரைராச னுண்டே துணை.

தாயைப் பிரிந்தகன்று தானலையும் பெற்றியைப்போன்  
மாயைப் புவியிலெனை மாழகவிடேல்-நேயத்  
திருவாருஞ் சந்திதியா செல்வா சுரர்க்கா  
யுருவாகி வந்த வொளி

சங்கத் திருந்து தமிழாய்ந்த பண்டிதனே  
பங்கப் படாமலெனைப் பாருமையா-சங்க

வனவேடர் போற்றிசைப்ப வானுருவங் காட்டுங்  
கனவேல நீயே கதி

76

பெருமருந்தே நாயேன் பினிவீட்ட வுள்ளத்  
தொருமருந்தே யாகி யுறை.

83

கதி யணர்ந்தறியே னுன்புகழ்பொற் சந்நிதியாய்  
காதிலே கேட்டறியேன் கைதவனிப்-போதுற்றே  
ஞும்பர் குறைகேட் டுருகி யிரங்கியந்  
சம்புதவு தேவா சரண்.

77

அஞ்ச முகங்கானி லாறு முகங்காட்டி  
யஞ்சலென னின்றருஞ மாண்டவனார்-செஞ்சரனே  
தஞ்சமெனச் சென்று தழைக்கும்பொற் சந்நிதி  
நெஞ்சமே நின்று நினை.

84

தொண்டர்க் கெளியானே சோதிவடி வேலோனே  
யண்டர்க் கருள்புரிந்த வண்ணலேவின்ட  
விதியால் வருந்திடுமிவ் வேழைக்கு மேசந்  
நிதியா யருள்புரிய நேர்.

78

ஆட்டுக் கடாவரவுக் கஞ்சியவின் ணோர்துதிக்க  
ஆட்டுக் கடாவதுவே வாகனமாக்-காட்டுங்  
கருணைபொற் சந்நிதி வாழ்கந்த சாமி  
தருணத் துதவி தரும்.

85

இன்பழுமு மேவினைக் கொல்லா மொழியுமே  
துன்பறுமே பொற்சந் நிதித்துய-வன்பாளர்  
கந்தா குகனே கதிர்வேலா கண்ணியுமை  
மைந்தா வெனமகிழு வார்க்கு.

79.

ஆழம் வாழ்வி லடியேனைக் காத்துச்சா  
காமயவாழ் ஏங்கானைக் காட்டுவாய்-சேமத்  
திருச்சந் நிதிவாழுந் தெய்வமே தூய  
வருட்சந் நிதானத் தமாந்து.

86

பச்சைமயில் மேலோனே பண்ணவர்க்கு வாழ்வளித்த  
நிச்சவடி வேலோனே நின்மலனே-யச்ச  
மகற்றியெணை யாள்செல்வச் சந்நிதிவா முத்தா  
சதறகா ரணசன் முகா.

80

அடியார்க் கெனியன்பொற் சந்நிதிவா முத்தன்  
முடியாப் பெரும்புகழை முன்னிற்-கிடையாத  
தொன்றில்லை கண்டா யுயர்வா யுழனெஞ்சே  
சென்றிறைஞ்சு வாய்ந் தினம்.

87

பாற்கா வடியேந்திப் பாழமகிழ்ந் தையாநின்  
னாற்காக்கப் பட்டவரை நானுருகிப்-பார்த்தே  
பணிந்துசெல்வச் சந்நிதியார் பண்ணவனே துன்பந்  
தணிந்து சிறப்பவரந் தா.

81

அஞ்சாத சூர னனிமயிலாய்த் தானமையத்  
துஞ்சா வரங்கொடுத்த சோதியே-கஞ்ச  
மல்ப்பாத னேசெல்வச் சந்நிதியாய் வந்தே  
னவப்பாவம் போக்கி யருள்.

88

விசய னுயிர்க்கிரங்கி வேடுவனாய்ச் சென்று  
விசயனடி பட்ட விருண்மேலா-னிசைசிறுவ  
னெப்படியுங் காப்பா னிறைசெல்வச் சந்நிதியா  
னிப்படியி லென்று மெனை.

82

ஒருமான் மகிழு வொருமானைக் கொன்ற  
வொருமான் மருக னொருமான்-பெருமான்  
தருமான்செல் வச்சந் நிதமானைச் சாற்ற  
வருமா விருமான் வசம்.

89

முத்தி முதலே முழுமல மந்திரிமே  
சக்தியுமை கந்தசெல்வச் சந்நிதியார்-முத்தே

தாராத் தனிக்கொடையாத் தந்தெனக்குன் சேமவருள்  
திராயென சென்மத் திருக்கெல்லாஞ்-சீரா

ரனத்தோன்மால் காணா வணிசந் நிதியாய்  
வளப்பூர் மயிலாய் மகிழ்ந்து.

மெய்யடியார் போற்றி விளங்குசெல்வச் சந்நிதிவா  
ழையனருள் போற்றிதுணை யானமயில்-செய்யவேல்  
போற்றி யுயர்சேவல் போற்றிதிருப் பாதமலர்  
போற்றிநிதம் போற்றியெனப் போற்று.

திருச்சந்நிதித் தோத்திரமாலை முற்றிற்று.



## செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்

சீ. விநாசித்தம்பி

காப்பு

வெண்பா

ஆனைக்கணபதியே ஆதிசெல்வச் சந்நிதிவட்டி  
ஞானக் கணியடைய நாயகனே - மோனக்கண்  
தந்துன்றன் தம்பி தவமலர்த்தாள் பாடுதற்குச்  
சந்தரனே செய்வாய் துணை.

நூல்

பண்ணிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

பரமசிவன் மைந்தனே கணபதியின் தம்பியே  
பார்வதி யைனத்தகுகனே  
பகவனின் மருகனே பண்பார் விசாகனே  
பண்ணிருகரத்தழகனே  
மரகத மயூரத்த சச்சிதா னந்தசிவ  
மங்கள சொருபத்தனே,  
வான்தந்த குஞ்சரியும் மான்தந்த வள்ளியும்  
வந்துமரு வும்செல்வனே  
அரகரா குருபரா அப்பனே முருகனே  
ஆறுமுக வேலரசனே  
ஜயனே எனதும் அடியார்கள் முன்தோன்றி  
அபயவர் தங்கொடுக்கும்

சரவணப்பவா நினது சரணமலர் சந்ததம்  
தமியேன் நினைக்க அருள்வாய்  
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்  
சந்நிதிக் கந்தவேளோ.

1

வளர்மதிய மொருகோடிப் பிரகாச மேனிதிகழ்  
வள்ளிமகி மும்செல்லவனே  
வண்ணமை லேற்றந் புண்ணியர் மனத்திலே  
வாழும் சிவசெல்லவனே  
ஒளிவதன மோராழும் முழுவலுற வந்தின்பம்  
ஊடியரு ஞம்செல்லவனே  
ஒங்குபர மானந்த பாங்குமினிர் சிவஞான  
உத்தமி தரும்செல்லவனே  
கிளர்முதிய குராதி யவுணரைப் பொடிசெய்த  
க்ரணவடி வேற்செல்லவனே  
கீரனுட னருணகிரி குறுமுனிவ ரெளவைதமிழ்  
கேட்டுமுகி மும்செல்லவனே  
தளர்புடைய சிந்தையொரு நிலைபெறு மனோலயச்  
சாந்தகக மிந்தருளவாய்  
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்  
சந்நிதிக் கந்தவேளோ.

2

ஆதிக்குமரா மயிலில் ஆடுங்குமாரா அன்னை  
அம்பிகை நயந்தகுமரா  
அகிலாண்ட கோடிகளை யாண்ட குமராநித்தம்  
அன்பர்மனம் மேவுகுமரா  
சோதிக்குமரா அமிர்த வல்லி சுந்தரவல்லி  
துணைவனாய் வந்தகுமரா  
குருகுல சங்கார வீரகு மாதமிழ்ச்  
சொற்புலவ னானகுமரா  
நீதிவடி வேல்கொண்ட வேதக்குமரா கல்வி  
நிதியருங்கம் முதிய குமரா  
நித்தியகல் யாணக்குமரா அன்ன தானத்தின்  
நெறிபய னுரைதகுமரா  
சாதிகுல பேதமெலும் சந்தேகம் தெளிவுபெறும்  
சன்மார்க்க நிலையருளவாய்

30

தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்  
சந்நிதிக் கந்தவேளோ.

3

மங்களமிகுந்தவேல் வானவர் துதித்தவேல்  
மாமலை தழிந்த வடிவேல்  
வரைமே லமர்ந்தவேல் மந்த்ரவடி வானவேல்  
மண்டல நிறைந்த நெடுவேல்  
சிங்கமா குரவைடு கஜமுகன் கொண்டநாற்  
சேநையைத் துகள்செய்தவேல்  
சேவலொடு மயிலான் காவலன் போற்றிடும்  
சிங்கார வைரமணிவேல்  
மங்கைகுற வள்ளித்தனை மங்கலம் பூணவரு  
வனவேடன் கொண்டகைவேல்  
மாகடல் குளித்தவேல் மாமர மறுத்தவேல்  
மறைந்த அருணகிரிவேல்  
சங்கரன் தந்தவேல் சக்திவேலே நினது  
தாடலை சுமக்குமருள்வாய்  
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்  
சந்நிதிக் கந்தவேளோ.

4

பண்டைவினை தீர்த்துநை பக்தரைக் காக்குமயில்  
பஞ்ச வர்ணங்கள்எங்கும்  
பரவுமோங் காரமயில் பன்னக மிதித்தமயில்  
பகைவரை யடக்கவீசம்  
சன்டமா ருதநிகரத் தாவிப் பறக்குமயில்  
சச்சிதா னந்தநினையைத்  
தண்வடிவிற் காட்டுமயில் பொன்னுலக ஆட்சிமயில்  
சலியாத நிருதரழிய  
மண்டுபெரு போர்க்களம் கண்டுநட மாடுமயில்  
மதுராஞ் கனிகிடைக்க  
வருகோடி கோடிபலதுண்டங் கடந்துவரும்  
மயிலேறு முருகேசனே  
தண்டமுறு நிரயமணு காதுஞைத் தரிசிக்கத்  
தங்கமடி லேறிவருவாய்  
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்  
சந்நிதிக் கந்தவேளோ.

5

31

ஒருமுகங் கதிர்விரித் துலகெலாங் காத்தருஞும்  
 உண்மைதரு மன்புடையவர்க்(கு)  
 ஒருமுகங் களிகெள்ளு வரநலம் செய்திடும்  
 ஒதுமறை வேதியாதமை  
 ஒருமுகம் வேள்விதி வழுவாது கவனிக்கும்  
 ஒன்கலைத் திங்களைப்போல்  
 ஒருமுகம் வேதசால் தீரநுட்பம் தெரிவிக்கும்  
 ஒருமுகம் உக்கி மனத்திலுடனே  
 ஒருமுகம் மருவுபேர்க் களவேள்வி யதுநுகரும்  
 ஒன்னாயிக் நார்கை ஆதாரம்  
 ஒருமுகம் வள்ளியடி னுல்லாச வாழ்வுகொள்ளும்  
 ஒராறு முகமுமொத்துத்  
 தருமுகங் கொண்டமைது வறுமையினி துயரகலத்  
 தண்பரவை தொண்டமை னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

6

ஒருகரம் தேவரைப் பாதுகாத் தேந்திட  
 ஒருகரம் திட்டையிலவைக்க  
 ஒருகரமங் குசமோட்ட ஒருகரங் கலிங்கத்தின்  
 உய்குறங் கிற்பொருந்த  
 ஒருகரம் கேட்யமும் ஒருகரம் வேலுங்கொண்  
 டுற்றுவல மாய்ச்சுற்ற  
 ஒருகரம் சொல்லமாற் சொல்லுநெறி மார்புகொள  
 ஒருகரம் தாரொடாளிர  
 ஒருகரம் தொழியுடன் மேன்மெல் சூற்றிட  
 ஒருகரம் மணிப்பிரட்ட  
 ஒருகரம் மழைபொழிய அருளமுத குஞ்சரியை  
 ஒருகரம் மாலைகுட்டத்  
 தருகரம் பன்னிரண் டுங்கொண்ட முருகனே  
 தள்ளாத வாழ்வுதருவாய்  
 தண்பரவை தொண்டமை னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

7

திருமகள் தருவான் செய்யுமா லோலமெனும்  
 தேவாம்சத் தொனியுணர்ந்து  
 செந்தினை வனத்தோடித் “திருமணம் செய்” யென்ற

32

சிவவேட னானமுருகா  
 விரவுகாம் போதினிரை மேய்த்தன்பு மாதரோடு  
 விளையாடுங் கன்னனமருகா  
 மெய்யுருகு வாபாடும் யூரஹரப் பிரியனே  
 மேவசுக் கருவகனே  
 அருமைத் தந்தவா ஆனந்த பைரவி  
 அனைக்கும் மிசன்முகா  
 அங்கையினில் ஒடேநதித் தன்யாசிப் பாலிந்த  
 அந்டங்க காக்குமசன்  
 தருமழலைக் குருபா தமிழ்மோகனா நினது  
 தாளிலைத் தேனருஞ்வாய  
 தண்பரவை தொண்டமை னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

8

அவமருவு கூவாசை யாற்றினைத் தாண்டிமன  
 அமைதிதரு மினிமைபெறுவும்  
 அருளொழுகு தெய்கீக அறிஞரைப் பின்பற்றி  
 ஆனந்த நிலைகொள்ளவும்  
 பவமருவு வினைகோடி ஒட “முருகா” என்று  
 பகலிருவு கவிபாடும்  
 பந்தனை யிரிந்துனை சிந்தனை மிகுந்துவரு  
 பரவெளிச் சிரம்நாடுவும்  
 சிவமருவு மந்தர் செப்புரிய வந்தாய  
 திருநீற் ணிந்துருகவும்  
 சீரடியா குழுவிலே ஓரடிய னாகிமிகு  
 தேவார் இசைபாடவும்  
 தவமருவு முறையினாற் கவலைகள் ஒழிக்கவும்  
 தந்திரந் தந்தருஞ்வாய்  
 தண்பரவை தொண்டமை னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

9

அதுநல்ல திதுதீய தவர்பெரியர் இவர்சிறியர்  
 அதுஉண்மை இதுபொய்யென  
 அஞ்ஞான இருநிலைது சரியென்று தெரியாமல்  
 அடுங் குரங்காகினேன்  
 பதிமணைவி யறுவகஞும் அதிகார உரிமைகஞும்  
 பாங்காக வருநிதிகளும்  
 பட்டங்கள் பதவிகஞும் நிட்டங்கஞும் பாரில்  
 பலவசதி சுகமணைத்தும்

33

நதியருகு மரமாக அதனுனியில் ஒருகூட்டை  
நாடிவரும் பறவையானேன்  
நலிவதரு மோறரந்து புலவேடரின் துணையை  
நம்பிர மாப்படைந்தேன்  
சதியடைய இருகொள்ளி யுள்ளெறும் பானனைனத்  
தன்ஸாது காத்தருஞ்வாய்  
தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச  
சந்திதிக் கந்தவேளே.

10

ஆவகை வதைத்திடுதல் அந்தனரை வைதிடுதல்  
அரிவையரை நெறியழித்தல்  
அறிஞரைத் தூற்றிடுதல் ஆகமம் மாற்றிடுதல்  
ஆய குருவைப்பழித்தல்  
மேவுகொலை களவுபொய் யோதுமது கொள்ஞுதல்  
மெப்புருகு தந்தைதாயை  
வேதனைப்பட வைத்தல் குதுவினை செய்திடுதல்  
விளையுமன் கதிரறுத்தல்  
தேவருறை ஆலயக் குறைபுரிதல் அறியாத  
சிறுகையை ஏமாற்றுதல்  
தீயஇத் தகைபாவம் எத்தனை செய்தனே  
சிறுமையேன் பிழைபொறுத்துத்  
தாவுதிரி சூலமொடு பாசமுறு காலவெனைனத்  
தாக்காமல் வந்தருஞ்வாய்  
தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச  
சந்திதிக் கந்தவேளே.

11

கருணைமுரு காசோதி ஞானமுருகாதுதி  
கைலேசன் தந்தமுருகா  
கற்றவர் விழங்கிடும் வெற்றிமுருகா அன்பர்  
கருத்திலே இருக்கும்முருகா  
அருள்கிரி நாதனுக் கருஞ்முருகா படைகள்  
ஆழில்வினை யாடும்முருகா  
அசரனைக் கூறிட்ட நெடியமுருகா வேத  
ஆகமம் சொன்னமுருகா  
மருணைவி யொழித்துனது பெருநெறி பிழித்தொழுக

34

வரமுதவும் பரமமுருகா  
வல்லமுருகா வள்ளி குஞ்சரி மகிழ்ந்திடும்  
மயிலேறும் அந்தமுருகா  
தருணமை யாகிவரும் சக்திமுருகா எங்கள்  
சஞ்சலம் தீர்க்கவருவாய்  
தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச்  
சந்திதிக் கந்தவேளே.

12

சிவயோக வெள்ளமே அருளுறும் வெல்லமே  
தேவர்நி யாதபழமே  
“சிவயநம்” “நாமசிவய” மந்திர நலந்திகமும்  
சிவசூப்ர துமழகுருவே  
பவளமலை மீதுமர கதநில வெறிப்பநடை  
பழகுமொரு மழலைவடிவே  
பரவுமறை யாகம புராணமொடு திருமுறைகள்  
பாடிப் படைத்தமுடிவே  
புவியாதி பூதமே விந்துகலை நாதமே  
பொருளான சுகபோகமே  
பொற்புடைய கற்புமணம் களவுமணம் விளைவுதரும்  
புனிதம் வள்ளுக்குமரசே  
தவியாத உள்ளுமன் ரவிரோத ஞானத்தின்  
தத்துவ முனைந்தவருவாய்  
தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச்  
சந்திதிக் கந்தவேளே.

13

எண்ணுஞ் சகங்கள்வரும் ஏகாந்த வாழ்வவரும்  
இருள்போக்க அருளும்வரும்  
இறைவாத பிறவாத பெருவாழ்வு வருமென்றும்  
இகழிலாப் புகழும்வரும்  
திண்ணமிகு மணறுதி திகழட்ட சித்திகளும்  
தெய்வீக வடிவும்வரும்  
சித்தசுத் தானந்த பத்திவரும் புத்திவரும்  
சீவகா ருண்யம்வரும்  
பண்ணுடைய கலைகள்வரும் விண்ணவரின் நிலைகள்வரும்  
பாக்கிய மனைத்தும்வரும்  
பரநலம் செய்யவரும் பார்க்குமிட மௌங்குமுன்

35

பயிலமுகு தெரியவும்வரும்  
 தன்னருள் முருகனே எண்ணிவாந் துன்செல்வச்  
 சந்நிதியைத் தொழுதவர்க்கே  
 தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

14

கொந்தார் கடம்பனே தந்தைந் தாயும்ந்  
 குலவுமற வோர்களும்ந்  
 கூடுமென மக்கள்ந் நாடுமுயர் செல்வம்ந்  
 குறைதீர்க்கும் அரசனும்ந்  
 செந்தாமரைச் செல்வி வெண்டாமரைச் செல்வி  
 செய்கரணைக் கதிபனும்ந்  
 சிந்தனைக் கெட்டாத குரங்ந் அன்பரின்  
 சீரான தோழனும்ந்  
 நொந்தாரின் துயர்தீர்க்கும் சஞ்சவி நீசகல  
 நூலறியும் புலவனும்ந்  
 நுவலரிய எங்கள்துரை நீயென்று பவமான  
 நோய்போக்க உனைநாடினேன்  
 சந்தேக மானித தேகத்தினா லமுத  
 தவமுத்தி பேணவைப்பாய்  
 தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

15

மட்டிலாச் சித்தியுண்டு  
 மலையுண்ட வேலவா நினதியை நெஞ்சினில்  
 வைத்துண்டு வாழ்பவர்க்கே  
 சங்கீத ஆலோல வள்ளிதரு தினையமுது  
 தலையசைத் துண்டமுருகா  
 தன்பரவை தொண்டைமா னாறுதமுவும் செல்வச்  
 சந்நிதிக் கந்தவேளே.

16

செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் முற்றிற்று



சிங்கார மனையுண்டு குறையாத நிதியுண்டு  
 சீர்பூத்த மைந்தருண்டு  
 செழுமைதரு நிலமுண்டு வழுவாத குலமுண்டு  
 திருவளரும் வாழ்க்கை யுண்டு  
 மங்காத புகழுண்டு வாடாத மனமுண்டு  
 மாண்பான கலைகளுண்டு  
 மதியுண்டு பரவுசிவ கதியுண்டு மனுநீதி  
 வயல்புத்த அருளுமுண்டு  
 வங்கார தொகையுண்டு வண்ணமிகு முடையுண்டு

36

37

## செல்வச் சுந்திதி முருகன் திருப்பள்ளியழகுச்சி

ச. வயித்திலிங்கம் பிள்ளை

சீருறு நினைதருள் செறியடி யவர்தஞ்  
சிந்தையி விலாலில் கினவவ ராஞ்சமா  
மேரு கிறு கிரியை சிதமென வல்லோன்  
இந்திர திசைவனை பினிலெழுகின்றான்  
பேருறும் அரியுதல் அமர்கள் பரவப்  
பேசரு மறைமிகும் ஒலியொடு பரவ  
நேருறு தொண்டைநன் நகருறு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

ஆண்டலை கூவின வன்னி புட்ட  
மன்பொடு கூவின புள்ளொலி பரந்த  
மாண்டகு சங்கமொ லித்தன வானின்  
மருவிய தாரகை மறைந்தன கடன்மேல்  
ஏண்டகு கதிரவன் ரோன்றினன் அன்பர்க்  
கெளிவரு மறுமுக விறையவ மிகவே  
நீண்டிடு மரந்தை வனமுறு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

தோத்திர மிசைத்திடு மயைவ ரொருபால்  
சுற்றியஞ் சலிசெயு மடியவ ரொருபால்  
காத்திடு வெனவரு மடியவ ரொருபால்

கைகுவித் தேதொழு மடியவ ரொருபால்  
புத்திரள் சிந்திடு மடியவ ரொருபால்  
பொற்புற வெங்கனு நிறையவந் தெடுத்தார்  
நேத்திர மணியென குருபர வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

மணிமயி லதன்மிசை நீயிருந் தாங்கு  
மறிகடன் மிசையோடு கதிரவ னுதித்தான்  
அணியு மரைமலர் நினைதரு ளடைந்த  
வனப்பர் த முகமென விகசித மான  
கணியு புனமதில் வருகிற மாது  
காதலோ டணைதரு வாகுமுந் நான்கா  
நினைதரு பணடிசி சர்த்தமை யடுஞ்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

அயனி முதலிய வமர்க ளரியா  
வானந்த மெய்ப்பொரு ளோனின தடித்தொன்  
டியன்முறை புரியடி யவர்தமக் கெளியாய  
இன்னமு தேகரும் பேழுமிட மணியே  
நயனம் திடைநின்று களிதரு தேனே  
நாயக னேகுக னேயறு முகனே  
நியமோ ஹேபவர்க் கருடரு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

ஒதரு மொளிவிடு முனதயில் கண்ட  
வழுமயில் புரியவஞ் சனிபடை யொப்பக்  
கோதரு கதிரறி யெழுவது கண்ட  
கூரிரு ளழிந்தது குலவிய மதிய  
முதொளி மழுங்கிய துனதமர்க் கழிந்த  
மொய்யறு மவுண்ட முகமென வறமார்  
நீதரு மறிஞரும் வருதிரு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

திறற்புய ளாதிய வீர்கள் குழத்  
திண்டிறல் கெழுமிய பூதாகள் குழப்

பிறப்படு முனிவரோ டமர்கள் குழப்  
பேரவில் முதலிய படைத்தறஞ் குழ  
வறந்படு குழங்சி மகள்குற மகனோ  
டருடர வதர்தரு வறுமுக வர்த்த  
நிறக்கடம் பணியு நிறைதரு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

7.

பச்சிலை யொடுமலர் பரிவொடு கொணர்ந்தார்  
பாலுறு காவடி பலப்பல கொணர்ந்தார்  
வச்சிர நவமணி மாலைகள் கொணர்ந்தார்  
மாமணி செறியுநன் மகுடங்கள் கொணர்ந்தார்  
இச்சையொ டிருவழி முதலிய கொணர்ந்தார்  
ரெண்ணிய வரம்பேற வீண்டிடிய ரிங்கன்  
நிச்சய மறுதவர் தொழிதரு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

8.

ஜங்தொழில் நடம்புரி கையனு முமையு  
மன்பொடு தமுவுதற் ககநினை வழ்நார்  
சிந்துர வதனவைவ கரத்தலை வனுநந  
சிரமுகந் திடவிரும் பின்னரி முதலாஞ்  
சுந்தர வமர்கள் பணிசெய வந்தாய்  
தாயநன் மறைமுதற் கலையுணர் புலவ  
நிந்தையி வவர்துதி புரிநிறை வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

9.

தென்மலை முனிவனுக் கருளிய குருவே  
தேவர்க ஸிடர்களைந் திடவரு முருவே  
அன்னையம் பிகைக்குமுன் னுறவிடு பாதா  
வரன்செவி யினிற்பிர ணவமுரை நாதா  
முன்னடு முடிவில் தாக்கிய சோதீ  
முத்தர்க டமதுள மேவிய வாதீ  
நெல்மணி வயல்புடை குழ்திரு வளச்சந்  
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.

10.

செல்வச் சந்திதி முருகன் திருப்பள்ளியெழுச்சி முற்றிற்று

॥  
Aum

## SANNITHIYAN

(Shri Selvasannithy Murugan)

By KANDIAH NEELAKANDAN  
General Secretary  
All Ceylon Hindu Congress

## **1. HISTORICAL ASPECTS**

I consider presenting this paper as a devotional service to Selvasannithyan and when doing so it is my humble duty to acknowledge that I have prepared this paper on the basis of information I gathered from several of Sannithiyan's devotees and also from scholarly works of several distinguished and learned writers and publications which I have listed out in the references at the foot of this paper. As I do not wish to err in my presentation on the historical aspects of this Thirusthalam I have in fact adopted what Mr. S.Arumugam has said in his often quoted book on "Ancient Hindu Temples of Sri Lanka".

This temple is situated in Thondamannar in the Vadamaradchy division in the District of Jaffna in the North-Eastern province of Ilankai (which is the *Thamilz* name for Sri Lanka). In view of its location the circle of devotees of Sannithiyan is largely from the villages in the Vadamaradchy and from other places, closer to Thondamannar - like Achchuveley. When presenting this paper with humility, the writer takes pleasure to be identified as one of such devotees hailing from Karanavai - one of the villages in Vadamaradchy.

Selvasannithy is revered as Sella Kathirkamam of the North. This temple of Sri Murugan at Thondamannar is about 20 miles north of Jaffna Town. Here too, as at Kathirkamam, a free atmosphere for worship prevails. Persons of various walks of life congregate here for

*tharisanam* of the youthful Muruga Vel, installed at this blessed Sannithanam (Selva Sannithy).

The origin of this sthalam, which is not so very ancient, is known history. The waters of Thondamannar (*a theertham* where fresh water outflows into the sea) flowing past the site, elevates the location to a sthalam blessed with the triple adjuncts of theertham, sthalam and Moorthy. This is a water way, said to have been excavated under the supervision of Karunagaran Thondaiman. He was sent here for procurement of salt supplies, by Kulathunga Cholan, who reigned in South India. The temple by the side of the newly cut water-way would have been the place of worship of the settlement that got founded in the locality. The temple however suffered the fate of devastation like all other Hindu temples, in the hands of the foreigners in the 16th century. Later, during the era of revival of Hinduism in Jaffna, a temple was erected at the site, but differences among the management hindered its proper function.

At this stage, the story shifts to one Kadrigamar, a keen devotee of Murugan, who proceeded bewailing to Kathirkamam, and was rewarded there with the gift of a silver Vel, the emblem of Murugan. He brought this sacred Vel and installed it in a madam at the site and performed daily pujas to it. Later, he was permitted to use the temple itself, which he took over and he and his group have been managing and officiating ever since, with piety and to the satisfaction of all devotees.

Today, the Selva Sannithy Muruga Shrine is a well established institution, with a temple and several madams in the locality. Daily hundreds of devotees and mendicants throng the place. The historical Thondamannar Lagoon enhances the *sthalam* with *theertham* facilities and there is always food available in some madam or other in the locality for the mendicants. Several devotees come here and distribute food-*annathanam*, fulfilling their vows for favours received from Him. It has become a place noted for this, so much so, that the deity Himself is known as Annathana Murugan'.

The temple functions well with regular pujas and annual festivals. There is of course less ritual in the puja and other ceremonies, not seen at temples officiated by Brahmin priests.

## 2.

### UNIQUE FORM OF WORSHIP

The worship at Selvasannithy is unique. It is the piety, with which the devotees worship which acquire for them His Almighty Murugan's Grace, takes precedence over rituals and traditions.

The devotees surrender to Murugan and their thoughts and acts are merged with Him. This is the significance of this unique Kovil.

Even Temple Priests perform poojah as "first among the worshippers" as often pointed out by Professor

K.Sivathamby. The priest covers his mouth with a cloth and does pooja. This tradition is said to have commenced with poojahs being done without chanting *mantram*.

In Jaffna which is a land where Saiva Agama traditions have been sincerely followed particularly with the religious renaissance brought in there by Shri La Shri Arumuga Navalar the worship at *Sannithy* devoid of Agama tradition has found a significant recognition largely because of the faith reposed in Lord Murugan by His devotees. Needless to say, this high level of devotion has acquired a significant recognition for the form of worship adopted at this temple. This illustrates that even in temple worship it is the devotion that matters and not the form and ceremonies. The Divinity is 'potential full' but it is inconceivable and inexpressible.

Writing on the mystique of Kathirgam Hon. Justice C.V.Wigneswaran, a judge of the Court of Appeal of Sri Lanka has this to say (in an article to the All Ceylon Hindu Congress Souvenir on completion of construction of its Headquarters) which I quote as the same explains the fundamentals of the unique form of worship at Selvasannithy as well :-

'Becoming' is said to manifest in three stages. First stage is the Kaama or the desire or the Ichcha to become. Second is the jnana or the wisdom to become. And finally it is the action or Kriya of becoming. Thus Ichcha, Jnana, and Kriya or will, wisdom and action respectively are the three subsequent manifestations of the primordial throb of the one state of transcendental reality. Valli is Ichcha Sakti and Theivayaanai is Kriya Sakti. Since Kathirgamar was born from the third eye or the eye of wisdom

of Shiva, Kathigamar stands for divine knowledge and wisdom (Jnana). Just before any manifestation, in its purest state, 'Being-Becoming' or Kathigamar state has no form, no name, no attribute, no qualities nor functions. This is the subtle inconceivable state of the "Being-Becoming" which is worshipped in Kathigamam as the Supreme Transcendental Absolute (formless form). This accounts for the shrine at Kathigamam having no image nor idol whatsoever or even a symbol since divinity transcends all these. What is explained by such a temple is that Divinity is inconceivable and inexpressible. In other words it is apparently 'nil' but potentially 'full'.

Thus we see that the unique form of worship at Sannithy is not only significant but has been accepted, and is acceptable, as a recognised form of worship in our religion.

### **3. BASIC ATTRIBUTES OF THE TEMPLE**

Basic attributes of a temple as recognised by our Religion are Moorthy (Deity) *Thalam* (Sacred Shrine) and Theertham (Holy water).

One of the great statesmen and philosophers of our country Sir Ponnampalam Arunachalam in his writings on the worship of Murugan vividly pictures the devotees meditating on Him in silence adoring Him as the Supreme God, Subramaniyam - the all pervading spirit of the Universe, the Essence from which all things are evolved, by which they are sustained and into which they are involved, - who in gracious pity for humanity takes form sometimes as the youthful God of Wisdom, God also of war when wicked Titans (Asuras) have to be destroyed, sometimes as the holy child Murugan, the type of perennial

youth of tender beauty, always and everywhere at the service of his devotees.

Quoting from an epic poem -Skanda Puranam – Sir Arunachalam says -

அஞ்சுமுகந் தோன்றி லாறுமுகந் தோன்றும்  
வெஞ்சமரி வெஞ்சலின வேறோன்று - நெஞ்சி  
ஸிளாருகா ஸிளைக்கி லிருக்கவுந் தோன்றும்  
மருகாவென் ரோதவர் முன்.

ஓருமுரு காவென்பிறன் வூள்ளங்குளிர் வுவந்துடனே  
வருமுரு காவென்று வாய்பவெறு வாநிறப்க் கையிற்குணே  
தருமுரு காவென்று தான்புலம் பாநிறபத் தையன்முன்னே  
திருமுரு காற்றுப் பட்டையட னேவருஞ் சேவகனே.

"In the face of fear, His face of comfort shows. In the fierce battle-field, with 'Fear not', His lance shows. Think of Him once, twice He shows, to those who chant Muruka."

"A refreshing coolness is in my heart as it thinketh on Thee, peerless Muruka. My mouth quivers praising Thee, lovingly hastening Muruka, and with tears calling on Thee, Giver of gracious help-hand, O warrior! With *Tirumurukarruppada* Thou comest, Thy Lady in Thy wake."

Although when making these analysis Sir Arunachalam does not specifically refer to Selvasannithy, the same, no doubt, reflect Murugan's divine presence at Selvasannithy.

*Prasatham* (offerings) is presented to Sannithyan in banian leaves. Sixty five leaves are spread for that purpose. The rice offered as such *Prasatham* is taken by the devotees as 'medicine'.

Mr. and Mrs. Shanmugathas in their book "Aattankarayan" has summarised different forms of worship including -

- (i) *Kaavadi and Karagam*
- (ii) Selling and buying back children (of course, making the children, divine)
- (iii) Shaving the head
- (iv) Carrying milkpot on the head
- (v) Carrying camphor pot
- (vi) Rolling on the ground round the Temple
- (vii) Cleaning the route of *Swami*
- (viii) Ear piecing
- (ix) Feeding babies with rice for the first time

A number of the devotees of Sannithyan confirm that by all these forms of worship, which of course they do with faith and devotion, they receive Murugan's Grace for their progress in life.

It is said that although arrangements were to be made to construct a *Rajakopuram*, Lord Murugan ordered not to proceed with the same because he did not want to be covered and wanted to be seen from all four sides. Although a magnificent *ther* (chariot) was

constructed from 1981 to 1984 it was later destroyed unfortunately. Is this plight also destined by the wish of Sannithyan, who wanted to be with his devotees in a simple way?

### **IDENTIFICATION WITH KATHIRKAMAM**

"Vel" – the lance instrument of chastisement and salvation signify his energy of wisdom (*Jnana Sakthi*) and Selvasannithy Kovil is one of the Temples where *Velavan* is worshipped by that symbol.

Murugan means tender age and beauty and is often represented as the type of perennial youth, sometimes as a divine child and also as Arumugam. The Puranas and other writings have described the part played by each face and each of his twelve arms and show that this form was a personification of various divine aspects and powers.

Sir Ponnampalam Arunachalam refers to those description and concludes as follows (in his thesis on Philosophical and Religious Studies and Translations):-

"Muruka would thus appear to be a deity in whom were amalgamated many legends and traditions, many aspects of religion and modes of worship, primitive and advanced, and to embody the Hindu ideal of God immanent in all things and manifesting himself wherever sought with love."

There are two other Murugan temples in Sri Lanka which do not follow the Agama traditions. One is in the South - Kathirkamam (Kataragama) and the other in the East - Mandoor Kanthaswamy Kovil in Batticaloa. The Moolasthana Moorthy in the sanctum of Mandur Kandaswamy Kovil in Batticaloa is not opened for view and poojahs are performed behind a curtain.

We have already seen in the paragraph on historical aspects, the Vel worshipped here was brought from Kathirkamam.

On the flag hoisting day (the first day) of the Annual Festival of Kathirkamam it has been a custom to have ceremonies at Selvasannithy sending Murugan to Kathirkamam and receiving him after the Theertham (last day of the Kathirkamam annual festival). Another unique link with *Kathirkamam* is "Mavilakku" made of 'Thinal' flour, mixed with honey. Thus small lamp boats are made and lighted. After lights are burnt it is taken as prasadam by the devotees. If a big lamp - 'Mavilakku' - is made 12 wicks are put, representing 12 hands of Murugan.

## 5. UPHOLDING HIGHEST NOBLE PRECEPTS OF OUR RELIGION

His Almighty lives in us and this Kovil upholds that highest noble precept of our religion in that Murugan lives in the heart and mind of every devotee of this Temple. That is

perhaps the reason he has chosen to live in a simple construction at Sannithy.

People of all ages and levels - rich and poor - surrender to Murugan at this Temple.

Religious experience at Sannithy is an extraordinary one. Prof. K. Sivathamby who has rich experience of having lectured at both Universities in the North Eastern Province has in all his articles on Sannithiyan pointed out a vital aspect of the devotees circle of this Kovil. He points out that one truth should be stressed that these devotees are not a sophisticated crowd?

Divine power in the form of Murugan conquers every one here. Selvasannithy which is synonymous with 'Annathanam' has several Madams where devotees had been fed. Our religion considers giving Annathanam also a poojah and is called 'Maheswara pooja'. This is another special aspect of this Kovil which can be described in modern terminology as the "People's Temple".

This temple with a number of Madams has been a home for *Sanniasees*. In Jaffna Sannithy has been the main accommodation and meditating venue for *Sanniasees*.

Speaking to the devotees of Sannithiyan one cannot resist the conclusion that He is worshipped here largely as the God of Wisdom by those who seek spiritual enlightenment, and as the giver of all boons, worldly and spiritual, to his devotees.

## PEOPLE'S EXPERIENCE

Temples had been the focal centre for the religious, social, cultural and educational activities of the People as pointed by researches of ancient records ("*Kalvettus*"). The Kovils encompassed within their precincts madams for feeding, musical and dance performances, schools, libraries facilities for scholarly research and medical centres. Kings had Raja Mandapam in the temples. Thus in the ancient times Kovils were the centre point not only for worship but also for upliftment and service to humanity. The people reaped those benefits of the faith in a divine atmosphere. In the same way in a spiritual atmosphere *Selva Sannithi* heals physical and mental wounds of Murugan's devotees. They seek His blessings to cure their illnesses. They also seek Murugan's Grace for betterment in their life. Weddings take place in Valliamman Shrine there, again devoid of the customary rituals but with the blessed thali. Several of people's experiences at Selvasannithy of Murugan's Grace are written and spoken of. A number of books (including songs and articles) and several of devotees have narrated these spiritual experiences which are no doubt manifestations of Murugan's presence at this Divine place.

My humble view has been that the Trustees of the other Kovils must create in their Kovils also the atmosphere that prevails at Selvasannithy. Their sacred duty to His Almighty is not to build castles for Him but to assist the devotees to receive His grace "Arul" in holy places where His Almighty's Presence is vividly felt.

Having been 'tired' of taking other forms of life we take this human form to worship His Almighty and attain Mukthi. In that connection a few lines from Saint Manickavasagar's *Sivapuramam* would come to one's mind.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்  
பல்விருக் காகிப் பறவையாய்ப் பாம்பாகிக்  
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்  
வல்லகர் ராகி முனிவராய்த் தேவராய்ச்  
சிள்ளா அநின்ற வித்தாவர சங்கமத்து  
ஸெல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தே ணெம்பிருமான்.

which Sir Arunachalam has translated to read:-

"Grass, herb, worm, tree, animal of sundry kind,  
Bird, snake, rock, man, devil, angel, Titan,  
Of evil might, sage, godling,  
These and all else in this wide universe,  
Have I been born, and I am weary, O Lord."

Sannithiyan always reminds us of what Saint Thayumanavar sang:

கண்ணிற் காண்பதுன் காட்சிகயாற் பொறில்  
பண்ணல் பூசை பக்ஸது மந்திரம்  
மண்ணெனா டைந்தும் வழங்குயிர் யாவுமே  
யண்ண வேநின் னருள்வடி வாகுமே.

I give below the scholarly translation thereof of Sir Arunachalam as I hold in reverence his wonderful translations.

"Whatsoever the eye seeth is Thou. Whatsoever the hand doeth is Thy worship. What the mouth uttereth is Thy praise. The earth and other elements and all living things are Thy gracious forms, O Lord."

7. Several poets have sung the greatness of Selvasannithiyan. Of course His greatness can continue to be sung for ever. Some of the recorded songs include.

- Selvasannithy Murugan Thiruppalliyeeluchchi  
*(by S. Vaithilingampillai of Valvettu)*
- Selvasannithy Murugan Peyaril Thiruvoonchal  
*(by Thondamannar Vaithiar Aandiyappar)*
- Thondamannaru Selvasannithy Murugan Paamalai  
*(by S.A. Vethanayagam)*
- Selvasannithy Agaval  
*(by Thondamannar Vaithiar Aandiyappar)*
- Thirusannithy Pathigam  
*(by S.A. Vethanayagam of Thondamannar)*
- Thirusannithy Thoththiramaalai  
*(by S. Vaithilingampillai of Valvettu)*
- Sothyvayal Earivarum Murugane  
*(by Poet V.Kanthavanam)*
- Selvasannithy Subramaniyaswami Ninthasthuthi  
*(by V.Cheelliah of Alvai)*
- Kannigal  
*(by Kavayoor Kaviyan G.M.Selvarajan)*
- Selvasannithy Vetperuman Thoththiramaalai  
*(by Pandit Saivapulavar T.P.Karthigesu of Karavetty)*
- Selvasannithy Thiruppattigam  
*(by T.P.Karthigesu)*

- Selvasannithy Muruganperil Kilithoothu  
*(by Ms.Santhana Nallalingam)*
- Selvasannithykantha Nama Bayanai  
*(by N.Subramaniam)*
- Selvasannithy Kanthan Thirupponoonchal  
*(by S.Vinasithamby of Alaveddy)*
- Selvasannithy Kanthan Thiruviruththam  
*(by S.Vinasithamby of Alaveddy)*
- Sannithy Kanthan Sarithai  
*(by N.Subramaniam)*
- Selvasannithy Orupa Vorupaththu  
*(by T.P.Karthigesu)*

In conclusion I again with humility thank the learned researchers and authors of articles and publications and also a number of devotees who readily gave me information of their experiences of Selvasannithiyan to make this noble task of writing this paper on His Almighty Murugan an accomplished task. If there is any error I take full responsibility for the same and seek pardon. I welcome those who listened to me and/or read this paper to correct errors if any. All I can say is that despite my busy professional and social responsibilities I have endeavoured to do my best within my capacity and capabilities.

## References

- Articles in Special Souvenir on the occasion of completion of Headquarters Building of All Ceylon Hindu Congress (1996)
- Charities in Kovils as seen in Tamil Ancient records ('Kalvettus') by Prof. K. Arangasamy in the special souvenir of the First World Divine Tamil Conference (1992)
- Studies and Translations - Philosophical and Religious - by Sir Arunachalam Ponnampalam (1937)
- Ancient Hindu Temples of Sri Lanka by S. Arumugam (1980)
- Articles on 'Selvasannithy' by Prof. K. Sivathambu.
- 'Aattankarayan' by Prof. and Mrs. Shanmugathas.
- Salva Kovils in Batticaloa by Vidvan Pandit V.C.Kandiah (1982)
- Special Souvenir published on the occasion of inaugural procession of the Artistic Chariot of Selvasannithy Murugan (1984)
- Collections of Murugan Padalkal (in 12 volumes) published by Colombo Gintupitiya Arulmigu Sivasubramania Kovil

This is a paper read by Mrs. Sellammah's Youngest brother Mr. Kandiah Neelakandan, General Secretary of All Ceylon Hindu Congress ( Federation of Hindu Religious Associations and Trusts in Sri Lanka) at the First International Conference on Skanda - Murugan from 28<sup>th</sup> to 31<sup>st</sup> December 1998 in Chennai.

ஜிந்துப்பிட்டி  
தெட்சனத்தார் வேளாளர் மக்கம்  
பரிபால சொசைட்டி, லிமிடெட் வெளியிட்ட  
முருகன் பாடல் தொகுதியிலிருந்து  
இப்பாடல்கள் பிரதி செய்யப்பட்டு  
விநியோகிக்கப்படுகின்றன.  
அப்பரிபாலன சொசைட்டிக்கு எமது நன்றி.

கொழும்பு தமிழ்ச் சங்கம்

நாலகம்

Leela Press (Pvt) Ltd, Col-12, Tel: 2334332.

Pam 1157


சமர்ப்பணம்



கரணவாய் தெற்கு  
அமரர் (திருமதி) சௌல்லம்மா பாலசுந்தரம்  
அவர்களின் அந்தியேட்டியன்று  
அவர்களின் நினைவாக  
சௌல்வச் சந்திதி அடியார் பெருமக்களுக்கு  
அமரரின் நினைவுக் காணிக்கையாக  
சமர்ப்பணம்

06-11-2003

அன்னாரின் குடும்பத்தினர்



மேலே : அன்றைய திருத்தல முகப்பு  
முன்பக்க அட்டை : இன்றைய திருத்தல முகப்பு